



தொகுதி-நு] பிலவங்களுப் புரட்டாசிமீ [பகுதி-கக-

பொய்யாமொழிப் புலவர்.

பொய்யாமொழிப் புலவரைப்பற்றித் தமிழ்னாட்டில் வழங்கும் கர்ணபரப்பகரகளை னோக்கும்போது அவர் ஒப்புயர்வற்ற விளக்கிய திப்பியப்புலவர்களில் ஒருவரென்பது தெரிகிறது. ஆனால், இவர் வரலாறுகள் முழுதும் ஒழுங்காகக் காணப்படவில்லை. இங்குறை ஏற்குறைய நம் நாட்டுக்களினால் எல்லாரைப்பற்றியுமே அமைந்துள்ளது. நாகரிகமிகுந்த தேசத்தாரளைவரும் தங்கள் நாட்டிற் கண்மனிபோல்விளக்கிய களினார் சிகாமணிகளது நூல்களைப்படித்து மகிழ்வதோடு அவர்களது அழகிபசரிதங்களைப் பலவழியாலும் ஆராய்ச்சி செய்து நூல்கள்மூலமாக வெளியிட்டுப் போற்றுவதைப் பெருங்கடமையாகப் பூண்டுளர்கள். உத்தமமக்களது சரித்திரங்களை நன்றாகப் பரிசீலனை செய்து வெளியிடுவதால், அவர்களிடம் கௌரதாபுத்தி அதிகமாகலோடு, ஜனஸூகவாழ்வை உயர்வும் ஒழுங்கும் பெறச்செய்வதற்கு அது முக்கிய ஏதுவுமாமென்பது அன்னேர்க்கந்தாரும். ஆனால் பழையதாலாகியிரவரலாறுகளைத்தெரிக்குதொள்வதில் கம்முன்னேர் முற்றும் கவலை செலுத்தாகவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஆக்கியோன்பெயர் முதலான பதினெடு விஷயங்களடங்கிய பாயிரத்தை ஒவ்வொரு நாலு முடைத்தாகல்வேண்டுமென்றும், நூல்கேட்கப்படுவோன் நூல் கோரும் அதன் புறவுரையாகிய பாயிரங்கேட்டல் இன்றியமையாதனவும், அவை கோக்கால் நூல்கேட்டற்கண் மனதுக்கஞ் செல்லா வெனவும் கருதி, “ஆயிர முக்கால னகன்ற காமினும், பாயிர மில்லது பத்து லக்கே” என்று, அவர்கள் கூறியிருப்பதொன்றே மேற்கூறிய உண-

*

மையத்தெளிவுத்தாம். “இப்பார்மாழி குப்போலவே ஒரு சால்தீர் தெருக்கிற்கும் ஒரு பாஸ்வக்கும் வேண்டப்படும். “அருந்தமிழ்க்குப் பாரிர்மீ” என்றார் கம்பார் திருவாய்மொழியை. அத்தகைய நூலால் பாஷாஞானம் பெறுவது பாவருக்கும் எனி தாம். ஆனால், தமிழ்மொழியில் “அத்தகைய நூல்கள் கழுதற்கு இன்றியமையாது வேண்டத்தக்க புலவர்சரிதங்கள்பல, எத்தனையோ மாறுபாடுகளும், புனைக்குவரக்கூடுமாக இப்போது வழங்குகின்றன. அவற்றைத் தக்க ஆதாரங்களுடன் துப்பமைச்சுது வெளியிடுன், அவையெல்லாம் திரண்டு பின்பு தமிழ்மொழியின் பாரித்திற்கு ஒர் அங்கமாக உபயோகப்படும். சிற்க.

பொய்யா மொழிப்புலவர் வரலாறு முழுமையும், நாம் ஒழுங்காக அறிந்து மகிழ்தற்கிடமில்லையாதிலும், தமிழ்நாவலர்ச்சிதைன் ஜம் நாலிலும், சோமங்டலசதகத்திலும் பிறவற்றிலும் கணப்படும் சிலவிசேடச்செய்திகளை வைத்து காம் ஒருபடியாக அவர் வரலாற்றைக் காணக்கூடும். இக்காலத்தவர் வழங்கும் புலவர் சரிதங்களிலும், கமக்கு இருநூறு முந்தூருண்டுக்கட்டுமுன் வழங்கிப் பவராகுகள் பெரிதும் உண்மைபுடையனவாகக்கருத இடமுண்டென்பதுபற்றி, இப்புலவர்சரிதமெழுதற்கு அந்தால்களே ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன.

இனிப், பொய்யாமொழிப் புலவர் வரலாறு வருமாறு:—பொய்யாமொழிப் புலவரதுங்கு தொண்டைமண்டலமென்பது;

“கையாறிரண்டுகைடக் காளோதன் வாயிற் கவிதைகொண்ட பொய்யா மொழிக்கும் புகவிட மானது பொய்க்கையெல்லாம் செய்யார் கமல மலரவன் டானங்கள் சென்றுதிகழ் மையார் குவளை வயஸ்புடை குழ்தொண்டை மண்டலமே”, என்னுஞ் செய்யுளால் அறியப்படும். “வஞ்சிப் பொய்யாமொழி” என நச்சினார்க்கிணியருறைப் பாரித்தும்,

“பொதியிலக்தியனுப்ப் பொய்யா மொழியாய்

*அதிகை யமரப்பர்க் காளாய்த்—துதிபெருகு

செங்காட்டுக் கோட்டாங் துறைதூ செலூங்தலத்துக்

சங்காத்தங் கொண்டிருப்பாய் தான்.” (தமிழ் நாவலர் சரிதை)

**“யதிகவமணபபாக்கிழூய்” என்றால் பிரதியிலிருக்கு, இவ்வடிசிருபடியாக அணுஷ்கப்பட்டது, உண்ணம்பூரட்டு தெளியப்படவில்லை,

எனத் தமிழ்ராவலர்ச்சி கதவினும் வருதலால், வஞ்சி, திருச்செங் காட்டக்குடி, துறையூர் என்னுங் தலங்களில் இவர் வசித்தவரென் பது விளக்கும். இவர் சிறுபருவத்தே தெய்வாதுக்கிரகம் பெற்றுச் சாவும் வாழுவும் பாடவல்ல ஆற்றலுடையவராயினர். இது,

“வாய்த் தலைப்புர மாகாளி யம்மையே
ஆய்த்த அருகா ரணிவயலிற்—காய்த் த
குதிரைமா எத்தின்ற காளிக்குணேறுங்
குதிரைமா எக்கொண்டு போ” (ஐடி.)

எனத் தமிழ்ராவலர்ச்சி கதவில் இவர் பாடியதாகக்கண்ட பாடலால் புலப்படும். இப்பாட்டுக் கம்பர் இளம்பருவத்தே தாம் காத்து வந்த வப்பக்கிளா இயங்க காளிக்கராயன் குதிரை சாகும்படிபாடிய தாக இக்காலத்து வழங்குகின்றதாயினும், பழையவழக்குப் பொய்யாமொழிரார்க்கே காணப்படுகிறது.

இவர் கலைங்கள் அருள்பெற்றுப் புலவர்க்காமணியாய் விளக்கிய காலத்தே, சுக்கமிருந்து தமிழராளங்கதறும், செந்தமிழக்குப் பிறப்பிடமுமாகிய மதுகரயில், பாண்டியன் நமதி பெற்றுப் பழைய சங்கத்தை மற்றுமறைக்கடித் தமிழ்வளர்ச்சி புரிதலிற் பேரவாக்கொண்டவராய், பரண்டான்டு நோக்கிப் புறப்பட்டனர். புறப்பட்டு, திருச்சிராப்பள்ளியை அடைந்து அங்குச் சிலாள் தங்கியிருக்கும்போது சிவப்பிரான் அவர்முன் புலவர்வேடம் புளின்து,

“கோட்டாற் கொழும்பிரசங் குத்தி யதனாடுவே
பாட்டாற் பனைக்கை புகமடிக்கும்—காட்டானைத்
தேலீ ரகுங்குஞ் சிராமலையே செஞ்சடைமேல்
வாலீர் காந்தான் மலை.” (ஐடி)

எனத் தாழுவக்கால்தலம் இல்லென்பதைப் புலவர்க்கு ஞானிக்கவும், அவர் பெரிதும் வியங்கவராய் மலைமேல் திருக்கொயில்கொண்ட நயி னுரை வணங்கி, அபராதக்கூபளாம் செய்துகொண்டு,

“அங்கம் புலியத ஓரைடையைச் சாத்தி யரக்குடன்
பக்கம் புலிவைத்த பண்பர்க் கிடப்பனை வாளெயிற்று
வெங்கட் புலியைவிட் டியானையைத் தேடி விதம்விதமாய்ச்
சிங்க மிருங்த தனித்தனி கோக்குஞ் சிராமலையே.” (ஐடி)

என்று துதித்தனர். பின்பு, அதனை விட்டு கீங்கி, மதுரை ரோக்கிப் புறப்பட்டு இடையிற் பாலைவனத்தைக் கடஞ்சு பெரிதும் இனைப்புடன் வரும்போது, முருகக்கடவுள் ஒருவேலூவ வருக்கொண்டுவந்து ‘கீங்கியாவர்’ என்று கேட்ப, “பொய்யாமொழி பென்றும் பெயருடைய புலவன் யான்” என்றிவர்க்கு, ‘ஆயின் என்மீது ஒருக்கியாடும்’ என்று முருகர் சொல்ல, புலவர் ‘உன் பெயர் யாது’ என்று கேட்ப, முருகர் ‘முட்டை’ என்றனர்; என்றதும் புலவர்:—

“பொன்போதுக் கங்கிப் பொறிப்பறக்குக் கானவிலே
என்பேதை செல்லற் கியைத்தனனே—மீன்போதும்
மானவேன் முட்டைக்கு மாருய தெவ்வாப்போக்
கானவேன் முட்டைக்குத் காடு” (ஐ)

என்று அம்முருகவேளாகிய வேடனைப் பாடினர். இது கேட்ட அக்கடவுள் உண் மகிழ்தவராயிதும், இப்பாலையைப் “பொன்போதும்” என்று தொடக்கியது பொருங்கவில்லையென்று தமக்குத் திருப்பியின்மையைக் காட்டுவார்போலக் கூறி, புலவர் பாடிய அச்சரம்போக்குத்துறையிலேயே,

“விழுக்துளி யாதாத்தே வேமென்று வீழ்க்கால
எழுக்த கடர்வருமென் நேங்கிச்—செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயிலூன்
பொய்யா மொழிப்பகைஞ் போல்” (ஐ)

என, அப்பொய்யாமொழியாறைப் புகழ்ந்துபாடித் தம் உண்ணையுருவத்தைப் புலவர்க்கு வெளிப்படுத்தி அவர் வழியினைப்பையுமாற்றி அவர் ளாகில் தம்வேலால் எழுதி அதுக்கிரகத்துக் கொண்டிருளினர். இதனை, அருணகிரி நாதரும்,

“முற்றித்திரி வெந்திக் குருபா
முற்பட்ட முரட்டுப் புலவனை
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு—பெருமானே”

“முற்பா டப்பா டற்று குக்கோர் முட்கா டறகப் பொருளீவரப்”

“புகல்கலை கற்றுர்சொற் கேட்கத் தனிவழி வருகோனே” எனப் பலமுறை திருப்புழைந் பாடினார். மார்க்கக்காய இதவரும், நீருவிரிஞ்சைப் பீள்ளோத்தமிழில்:—

“பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சுங்கம் புரக்கவெழு கான்மறவ னங்ப், புறவுற வளைத்தெனது பெயர்முட்டை பாட்டெப் பொன்போது மென்றுபாட, வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர் விளம்பென விள ம்ப வஹர்மேல், விழுக்துளி யென்றெடுத் துப்பாடி யவர்ங்களில் வேல்கொடு பதித்தசதுரா”

என்று இக்கதையினைக் குறிப்பிட்டனர். முருகக்கடவுள் தம் பெயர் “முட்டை” என்று கூறியது, இடுகுறியாக்க பெண்பர் நன்றால் விருத்திகாரர் (பெப. சுத்-கன. உரை). இவ்வாறு பாலைவனத்தைக் கடந்து இடைவழியில் ஹுள்ள கேஷுக்திரங்களைத் தரிசித்துக்கொண்டு, திருக்கானப்பேர் என்னும் காளையார்கோயிலை ஆடைந்தனர். அங் கே புலவர் சிகியிற் பசியால்வருந்திக் கூத்தாள் என்னுட் தாசியின் வீட்டை யடைந்து, அவர்களை உசாவ, பூர்வபாவலிசூடத்தால் அவ ஞும் அவன் தமக்கையும்தாயும்பாட்டியும், இடையே, குருடிகளா கிப் பெரிதும்வருந்தலது கண்டு இருக்கி,

“கூத்தான் முகத்திரண்டு கூரவேல்கள் கூத்தாடன்
முத்தான் முகத்தின் முழுநீலம்—ஆத்தாடன்
அன்னை முகத்தி வரலிக்க மன்னை தன்
துன்னை முகத்திலிரண் டம்பு.” (ஸ்தி)

என்னும் பாடலீக்கூற, அவர்கள் நால்வரும் முன்போற் கண்தெரி ந்து, தம் மியற்கையழுகுசிறிக் கிளங்கி, புலவர்பெறுமானைப் புக முந்தபசரித்தனர். இச்செப்பி அவ்வூராஸை யெல்லாம் பெரிதும் அதிசயப்படுத்தியது. அப்போது அங்கூர்த்தாசிகளில் எழுபதின்மீர் புலவரது அருள்பெற்று அவராற் பாடல்பெறவேண்டி, எழுபதினு யிரம் பொன்கொணர்ந்து அவர் பாதத்தில் வைத்து, ‘அதுக்கிரகிக்க வேண்டு’ மென்று பிரார்த்திக்க, புலவரும் அவர்களது உண்மையுடு மானத்தைக்கண்டு உவந்து,

“வாச மலர்மடக்கை போல்வார்வன் கானப்பேர்
சாஸ்நன் மக்க ஜெழுபதின்மர்—தேசத்
திரவலர்மே வீட்டுவர்கை மீண்டுலகங் காக்கும்
புலவர்மே வீட்டுவர்பொற் காஸ்” (ஸ்தி)

என்று பாடி அருளினர். இனிப், புலவரால் குருடு நீக்கப்பெற்ற தாசிதன், எல்லாரும்விரும்பத்தக்க பேரழகும் ஆடல்பாடல்வன்மை

யுமுகடையாய்ப் பெருஞ்சப்பத்தெய்தினின்ற காலத்திலே, பொப்பா மொழியார் வேறூரணமயத்து அவர்களைக்கண்டு மகிழ்வேண்டி இரண்டில் அவர்கள் விட்டையடைந்து கதவைத் தட்ட, செல்வச் செருக்கால் அத்தாசிகள் சிறிதும்பொருட்பண்ணானுது உள்ளிருந்தபோது, புலவர் வெகுண்டு “பழைய குருட்கால்! கதவைத்திறவுங்கள்” என்று கூறினரெனவும், உடனே அவர்கள் நால்வர்க்கும் முன்போற் கண் தெரியாதுபோக, அகற்குக்காரணம் புலவரென்பதறிந்து அவர் காலத்தில் வீழ்ச்சு அபாரதக்ஷூபணம் செய்துகொண்டார்களெனவும், “பழையகுருட் கதவைத் திறவு” என வழங்கும் பழமொழி அதன் மின்னரே வழங்கியதெனவும் கூறுவர்.

இன்பு, புலவர் திருக்கானப்பேரவீட்டு நீங்கி மதுரைப்பக்கமடைந்து, அப்போது பாண்டியன்மந்திரியாய்ப் புலவர்பாடும் புச்சுடையோனும் சிளக்கிய மாறனுடையனான தஞ்சைவாணிக்கக்கண்டு அவன்பேரில் “தஞ்சைவாணன் கோவலை” என்றதொரு அரியியிரபந் தமியற்றி அவளைப்படுச்சுழித்து பாடினர். இவரியற்றிய தஞ்சைவாணன் கோவலயின் சொன்னையும் தொடையைம் பொருணயக்கள் அறிஞரெல்லாமறிந்து கலைவத்தலைகளே. கோவலகளிலே, திருச்சிற்றம் பலக்கோவலயைடுத்துப் பழுமை பெறுவாகளாற்கிறத்து சிளக்குவது வாணன்கோவலையே, “மீன்வர்தம் செங்கோல் முறையை செலுத்திய வாணன்” “தென்னன் றண்ணீப் பணிக்குற்றுறேவல்செய் யாது சமர்க்கெழுந்த, மண்ணீப் புறங்கண்ட வாணன்,” “வேளான் மரபு விளக்கிய வாணன்” என அக்கோவலயில் வருவனவற்றால், தஞ்சைவாணன், பாண்டியற்கு மந்திரியும்பகடத்தலைவதுமானால் வென்பதும் வேளாள மரபினன் என்பதும் சிளக்கும். இப்பெருந்தலைக்கையைக் கோவலயாற்புகழ் அவனும் பொய்யாமொழியார்க்கு வேண்டிய வரி கைகள் அளித்துபசரித்தான். புலவர் பாண்டியனை முதன்மையாகக்கொண்டு மதுரைச்சங்கக்கட்ட வெண்ணிய தம் கருத்தை அவனுக்கு எடுத்துக்கொத்து, அவனுல் அதற்குரியவுதங்கியுடன் மதுரையடைந்து அரசனைக் காணவேண்டி அரமனை செல்ல, அரசன் திருவாவலயக்கோயிலுள்ளே சுவாமிதரிசனஞ்சு செய்யப்போரிருந்ததையறிந்து, கோரே அக்கோயிலை அடைந்தனர். அங்கே பாண்டியன்

பேஷ்யாமோழிப்புலவர்.

இது

சுவாமிதிருமுன்பு தண்டனீட்டுவணக்குகின்ற சிலையைப் பார்த்து,
‘பாதிவுசெயும் பாதி நசெயுமாக’

“குழந்தொ வரவிக்கத் கூம்பக் குழுதாம் பொதியவிழுப்ப
நிழந்தான் மதியமன் ரேஞ்சன் றிருக்குல யீவன்றன் .

அழுந்தா லொளிர்ச்சடை மீதே யிருந்துமல் வக்திவண்ணன் .
கழந்தால் வணங்குதி யோவணங் காருடிக் கைதவனே” (ஐடி)

எனச், சிவபிரான் திருமுடியை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் சந்திரன துவமிசத்து சிபிரத்தவனுமினும், அப்பிரானது திருவத்திகளை வணங்குதல், என்ன பொருத்தம்? என்னும் கருத்தமைந்த பாடலீலக் கூறினர். இதை கேட்ட அரசன், தரிசன முடிந்ததும், புலவர் பக்கான் திரும்பி, அவர் ஊர் பெயர் முதலியைவக்கீ யெல்லாம் சிசாரித்தறிந்து, கோயிற்பிரதக்டினஞ்செய்துகொண்டே, புலவர்தம்பால்வந்த நோக்கத்தை உசாவுவானுமினன். வலரும், மதுரையிற் பழைய சங்கத்தைக்கூட்டித் தக்மிழாராய்ச்சி செய்கித்தலே தம் முன்னக்கிடக்கை என்று கூற, “தெய்வப்புலமையாய்த் த அச்சங்கத்தைக் கூட்டல் சிற்றறிவினராய் நம்மால் ஆவதே!” என்று புலவரருமையறியாது சிறித இகம்சிக்குறிப்புக் தோன்றக் கூறினிட்டு, சங்கத்தாரர்சங்கிதி கெருங்கியவனில் “புலவரே! இச்சங்கத்தாரது திருவுருவங்களொல்லாம் சிரக்கம்பஞ் செய்யும்படி ஒரு பாடலியற்றல்லீரேல், இந்த சங்கத்தை நீர் ஏழுப்பவல்லீர் தாம்” என்று கூற உடனே புலவரும் அங்கனமேயாக வென்று சங்கப்புலவரை-நோக்கி,

“உங்களிலே யானெனுகவு கெனுப்பேனே வொங்வேனே
திங்கட் குனான்றியச் செப்புக்கள்—சங்கத்துப்
பாடுகின்றோமுத்தமிழூண் பன்று ரூ மேந்குமோ
ஏடவிழ்தா ரேழெழுவீ ரின்று” (ஐடி)

என்றபாட, அப்புலவர் திருவுருவங்களொல்லாம் சிரக்கம்பஞ் செய்தன. பாண்டியன் அதிசயமுற்று, மற்றும் சோதிக்கவென்றிப் புலவருடன் பொற்றுமலைரக்கரையடைத்து ‘இப்பொய்க்கையில் முன்பிருந்தாகச் சொல்லப்படும் சங்கப்பலகை மேலேமிதக்குமாறு கெய்து உமது தெய்வப்புலமையைக் காட்டுவிரேல், எண்ணிய கருமம் நிறை வேற்றுவல்லேன் ரூக்கர், புலவரும், “தமிழழுப்போற்றும் அரசர்கள்

இகை

செங்தமிழ்.

இப்பொதில்லையென்றி, புலவர் சிகாமணிகள் உலகில் உள்ளென்றும் விஷயத்தைப் பாண்டியன் நன்கறிபும்படி சங்கப்பஸ்காபே மிதி^{*} என்றும் கருத்துப்பட,

“பூவேஞ்சர் முன்போற் புச்சபா சிலையன்றிப்
பாவேஞ்சர் குண்டன்னும் பாண்ண மதான்—மாவேஞ்சன்
மாற னாறிய மதுரா புரித்தமிழோர்
வீறனையே சந்தே மித” (ஐ)

எனப்பாட்டும், சங்கப்பஸ்கா மிதக்கெழுந்து இன் தாழ்ந்ததென்பர் பாண்டியன் இவற்றையெல்லாங் கண்டு வியப்புமுலப்பும் அடைந்து பொய்யாமொழியார்பாற் ருனிமூற்த பிழைகளைப்பொறுக்குமா ருவேண்டி, “பொய்யாமொழியாரே! ஸிர் கல்ல புலவர்” என்று அவர் தெய்வப்புலஸ்மையைப் பலவாறுக்குந்து கூற, அதுகேட்ட புலவர்,

“அறமுரைத் தானும் புலவன்றுப் பாவின்
நிறமுரைத் தானும் புலவன்—குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவ ஜெனின்” (ஐ)

என்று கூறினார். இப்பாட்டின் அருகமெபருமைகள் தமிழ்மக் கட்கெல்லாம் ஆண்தாக் தரந்தக்கன. இவ்வாறு பழைய தமிழ்ச்செக் கத்தைப் புதுப்பிக்கவேண்டிப்பாண்டியனிடம் மூயன் அவச்த பொய்யாமொழிப்புலவர், முடினில் அச்சங்கக்கை வீதாரித்திருத்தல் வேண்டுமென்றே தகுதப்படுகிறது.* கணடச்சங்கத்துக்குப் பின்பு மதுரையிலே சிலசங்கங்கள் கூட்டப்பட்டிருந்தன என்பதற்குத் தக்க ஆதாரங்களுள்ளன. விக்கிரமசகம் இடை (கி. பி. 470)-ல் பூத்யாத ரெண்பவர் மானுக்கருளொருவராகிய வச்சிரகங்கிளன்பவரால் தென் மதுரையில் ஒரு தீராவிடசங்கம் கூட்டப்பட்டதென்றுஞ்செய்தி, தீக்ம்பரதரிசனமென்றும் ஜௌன்மதகிரந்தத்திற் காணப்படுதலாதுப்; தீ

* கர்ணபரம்பரையில், அவர் சங்கம் ஸ்தாபிக்கவில்லையென்றும், அக் கோபத்துடன் புலவர் பாண்டியனைவிட்டகண்களுடையன்றும் வழக்குகிறது. ஆனால் அதற்காதரமில்லை. பாண்டியனிடம் தம் தெய்வப்புலஸ்மையைக் காணப்பித்தும், அவனால் புதூப்பெற்றும் புலவர் விளக்கின்றென்பது மேற் கண்ட அவர்வரலாறுகளால் விளக்குதல்லன, அக்கர்ணபரம்பரையே உண்மையென்று கொள்ள முடியாது.

சட்டோபர்காலத்தே மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கமிருந்ததாகவும் அச்சங்கத்தை ஆழ்வார் தீர்மானபங்கப்படுத்தினாராவும் ஸ்ரீ வைஷ்ணவகுருபரம்பரைகளாலும், “சங்கக் குவடிரக் குத்திய மாறப்பெயர்க்கொலையானை” என்னும் சம்பந்தர் வரக்காலும் விளக்குதலாலும் அச்சங்கங்களின் உண்மை விளக்கும். இவற்றை பிற்காறிய ஆழ்வார்காலத்துச்சங்கமே பொய்யாமோழிப் புலவராற் கூட்டப் பட்டதெனவும்; அப்புலவராற் தலைமையாகவுடைய கூட்டத்திலே இவை திருத்தக்கடேவரால் சிவக்கிஞ்சாமணி அரங்கேற்றப்பட்டதெனவும் ஊக்கக் கிடமுண்டு; ஏனெனில், “வஞ்சிப்பொய்யாமோழிபுகழ் மையறு காட்சித் திருத்தகுமுனிவன்” என நக்ஜினூர்க்கிஞியருறைப் பாயிரத்தில்ல நுதலாலும், அச்சிஞ்சாமணி மதுரைச்சங்கத்தே அரங்கேற்றப்பட்டதாகக் கடையபுண்ணமையாலும், அச்சங்கமும் கடைச்சங்கமன்றென்பது “பின்னுவில் னோர் செய்த சிஞ்சாமணி”[†] என்னும் நக்ஜினூர்க்கிஞியர் கூற்றுவினாக்குதலாலும் மேற்குறித்த ஊக்கம் பொருத்தமுடைத்தாதல் காண்க.

(இன்னும் வரும்)

பத்திராசிரியர்.

துறிப்பு:—இப்பொய்யாமோழியார் வரலாற்றில், இடை-ம் பக்கத்துவரும் “அறமுரைத்தானும்” என்னும் வெண்பாவில், ‘அறமுரைத்தான்’ என்றது, “ஆலமர நீழ லதால்வர்க் கன்றுரைத்த-ஆலமமர் கண்டத்தரன்” என முதற்றிருவத்காதியிலும், ‘அன்றாவின் கீழிருக்கங் கறமுரைத்தான் காணேடி’ எனத் திருவாசகத்தும் வருவனவற்றால், தசுவினூர்த்தியாகிய சிவபிரானை யுணர்த்தி, என்னும் முதற்கங்கப்புலவராய் வீற்றிருக்கருளிய இறையனுர் என்னும் மாத்தினாயாய் வின்றது.

[†]இச்சங்கம் முக்குறுத்தறவரடங்கியதெனக் குருபரம்பரைகள் கூறும். இச்சங்கத்தார்க்கு, பொருள்காலும்படி ஆழ்வார்விடுத்த பாசுரம் “தண்டகோ-ஏத் தாரானுவாகி” என்ற தொடங்கும் அகவல்; செந்தமிழ் மூன்றாக் தொகுதி, சுடிகி-ஆம் பக்கம் பார்க்க.

தொல்காப்பியம், செய்யுளியல் நக்ஜினூர்க்கிஞியம் “பராஞ்சைவகையே” என்னுஞ் குத்திராவுரை.

சிவமயம்.

தமிழ்மொழி “துராணிய” மொழியினமா?

தமிழ்நிலம் பாரத வருஷத்திலே தென்பாலிலுள்ளது. அது பற்றி அது தென்மொழி எனப்படுவதாயிற்று. அதற்கு “வடவேங் கடங்தென்குமரியாயிடைத்தமிழ்” எனத் தற்காலத்துள்ள தமிழ் நூல்கட்டகல்லாங் தாய்நூலாக சிலாக்குங் தொல்காப்பியமும் சில வரைப்புக் கூறும்.

தமி என்பது தனிமை; முகரம் தமிழூன்றுக்குமேயுரிய சிறப் பேழுத்து. முகரத்தாற் றனிச்சிறப்புற்றுத் தனித்து விளக்குபொழி என்பது தமிழ் என்றுஞ்சொற்குப்பொருளாம். தான் பிற்தொரு மொழிக்கட்டிறவாத தனிமொழி யென்பது அதன் முடிர்த் பொருளாம்.

இவ்வாறன்றித் திரமிளமென்றுஞ்சொல் தமிழ்னனத் திரிந்த தென்றுளோ அது பொருந்தாது. என்னை? தானென்றுமொழிமேயாக வும் அது தனக்கொருபெயரின்றி வேற்றுமொழிப் பெயர்கொண்டு வழங்குதல் அசம்பாயித்தமென்க. தமிழ் என்றுஞ்சொல்லே வட மொழிக்காரரால் தமது பாலூரி திக்கிணயயத் திரமிளமெனத்திரித்த வழங்கப்படுவதாயிற்று. அதற்குச் சான்றாக வெண்ணெய்நல்லூர் என்பது ‘வேண்ணெய்நல்லூரம்’ என வடமொழியிலே அதன் ரீதிக்கிணயயத் திரித்து வழங்கப்படுதல் ஸ்காந்தத்திற் காண்க. அது நிற்க.

தமிழ் இயல்பிலே இன்றிசையுடையது. அது தன் இசையொழுக்குப் பிறழப்பெறுவதில்லை. அது பிறழ்தற்கேதுவாக வெழுத்துக்கள் கூடுமிடத்து அவ்வாறே தழுநிலையாக சில்லாது தம் முட்பொருத்தமுறக் கலக்கத்தக்கவாறு திரிந்து கூடப்பெறு மியல் புடையது. “பத்மம்” “பக்தி” “சிகித்சா” “சப்தம்” என்றிசைத் தமுத்துக்கள் இயைபின்றி மயங்குதல் தமிழுக்கியல்பன்று. அஃதன்றிக் கணித்தும் அசைத்தும் துள்ளியும் கலிந்தும் வருந்தி உச்ச

சித்தற்குரிய எழுத்தெலிகளில்லை. அவற்றாய சொற்களுமில்லை. பெரும்பாலும் ஒன்றையொன்றேசை யினக்கமுடையனவாய் ஆற் ரூபுக்குப்போலொழுகிச்செல்து மெழுத்துக்களால்மைந்ததே தமிழ்மொழியாதவின் தமிழுக்கு இனிமை யென்னும் பொருளும் கௌணலக்கணத்தாற் கொள்ளப்படுவதாயிற்று:

தமிழ்லேயுள்ள எழுத்துக்களைல்லாம் மயக்க வரம்புபெற்றுத் தம்முட்கூடி இயைந்து நின்று ஒழுகிய இசையும் செனிக்குக் கர்க்கசு மின்றி இனிமையும் சாந்தமூம் பயந்துகின்று தமிழை ஏனையமொழி களோடுனமாக்காது வேறுபடுத்தித் தனிமைபெற நிறுவனவாம்.

* ஏனைய மொழிகளோ எழுத்துக்களது மயக்க விஷயத்திலே தமிழ்போல அத்தனை வரம்புபடையனவல்ல. அவற்றுள்ளும் துரானிய வகுப்பு மொழிகளிலே எழுத்துமயக்கவரம்பு சிற்றுயில்லையென்ன ளாம்படி சியதியின்றி எழுத்துக்கள் மயங்குவனவாம்.

* இனி மொழிக்கண் சருகவரும் எழுத்துக்கள் இவை யெனவும் முதலாக வரும் எழுத்துக்கள் இவை யெனவும் தமிழுக்கு வரம்புண்டு. துரானிய வகுப்பு மொழிகளிலே அவ்வரம்பு சியதியும் காண கின்றில்ல. தமிழிலே, க், ச், த், ப், ட், ற், என்பன சருதலில்லை. துரானிய வகுப்பு மொழிகளிலே இவை சருக வருதலுண்டு.

* துரானியவகுப்பு மொழிகளுள்ளே பின்பால்வாக்கியங்கள் சில எடுத்துக்காட்டுதும்:—

பீனபாகை—Finnic.

Isä meidän, joka olet taiwaisa, pyhitetty olkön sinum nimes; lahestykon sinuni waldakundas; இவற்றைத் தமிழூருத்தாற் கூறுதும்;—“இசு மெயிதன், ஜோகா ஓலெத் தயிவ்சொ, பிலு தெத்தி ஒல்கோன் சினம் நிமெஸ்; லகெஸ்தகோன் சினம் வல்டா குண்டாஸ்.”

லாப்பிய பாகை—Lappic.

Attje mijen, jukko leh.almesne, ailesen sjaddes to nama; pates to rik; “அத்தை மிதைக், ஜக்கொ, லெஹ் அல்மெஸ்நெ, அயிலெஸ்ஸ் ஸ்ஜைத்தெஸ் தொ நம்ம; பதெஸ் தொ ரிக்.”

இதை

சேந்தமிழ்.

மேலே முதலிற்காட்டிய “பின்” பாஷாவசனங்களின் தமிழ்மொழி பெயர்ப்பு வருமாறு:—இன்னுவகுத்திலிருக்கும் எங்கள் பிதாவே, உமது எமம் பூசிக்கப்படுவதாக. உமது ராச்சியம் வருவதாக; என் பது, “ஸாப்பிய்” பாஷா வசனங்களின் மொழிபெயர்ப்பு மிதுவேயாம். பின்பாஷங்கசொற்களின் இறதியெழுத்துக்களையும் அவற்றின் சங்கிலியையும் நோக்குமிடத்து அவை தமிழ்யல்புக்கு ஒரு சிற்தம் சிகராவதுகடாதாம். தகரவொற்றை பீருகவுடைய சொற்களும் சகர வொற்றை பீருகவுடைய சொற்களும் தமிழிறக்கையா. ஹகரம் தமிழுக்குரியவகூரமயன்று. சகரவொற்றும் கைரமூரு முடன்மயங்கி வருந வில்லை. இனி அவற்றுள் மிகவேண்டியவிடத்துமிக்கும் திரியவேண்டியவிடத்துத்திரிச்தும் கெடவேண்டியவிடத்துக்கெட்டும் தோன்றவேண்டியவிடத்துத்தோன்றியும் வந்தவேறுபாடுகள்பூலப்படவில்லை. ஒரு கால் எாம் அவற்றை உச்சரிப்பது மிழைபடுகிறும் அங்குவிலை நன்று புலப்படுகின்றது. நமது தமிழ்மொழிக்கும் “பின்” மொழிக்கும் பொதுவியல்பாகவுள்ளது யாதுக்காண்கின்றில்லம். தமிழ்லே எழுத துக்கனும் சொற்களும் ஒன்றேடொற்று சம்யோகப்படும் பெருஞ் சிறப்புத் துரானியவகுப்புப் பாஷாகளிலே காணப்படுவதால் தமிழும் அவ்வகுப்பு மொழியேயாகற்பாலதென ஜூரோப்பிய பண்டிதர் சிலர் துரைவாராயினர். அங்கனாந் துரைந்தரானும் அப்பாஷங்களை நன்குகற்றிருப்போலத் தோன்றவில்லை. நன்குகற்றிராயின் அங்கனம் துரையார். சம்யோகப் பெருஞ்சிறப்பு அப்பாஷங்களிலே உள்தாகத் தோன்றவில்லை. அவ்வகுப்பினதாகிப் “ஸாப்பிய்” பாஷா வசக்கியங்களை நோக்குதும். முதற்சொல்லாகிய “அத்தெ” என்பதில் மயங்கியங்குவெழுத்தையும் இறதியெழுத்தையும் நோக்குமிடத்து அதனைச் தமிழுக்குரியதீயங்கெனப்போமா? “ஸ்தூத்தென்” என்பதை நோக்குமிடத்துத்தமிழுக்கசால்லியல்பு ஓரத்பொருளிலும் காணப்படுகின்றதா? பாவர்க்காரிதும் காணப்போமா? இல்லையே. பின்னர் யாதுகொண்டு தமிழை ஜூரோப்பியபண்டிதர் துரையிய பாஷங் வகுப்பிற் புகுக்கின்றோ அறிகின்றில்லம்.

“பண்ணுவதற்கென் தாய்ந்தமிப்பசந்தமிழேரீனா, மன்னிகடச் சிலவிலக்கணவரம்பில் மொழிபோ, வெண்ணினைப்படக் கூடந்தா வெண்ணவும் படுமோ”

ஆ. முத்துத்தமிப்பின் பின்னை.

யாழிப்பாணம்.

இராமாவதாரச்செய்யுட்பாடாந்தரம்.

வாலிவுதூப்படலம்.

வள்ளற் கிளையான் பக்ஸவாளிவன் நன்முன் வானுள்
கொள்ளக் கொடுக்கந் தலவினக்கொணர்க் தாங்குரக்கி
னென்னற் கரும்போ ரஃதிசைக்கிலெ னென்று யின்ன
துள்ளத்தி தூன்ற வணர்வுந்தில வென்று மென்றுன்.

என்னும் ஈடு-ம் செய்யுளில், ‘என்னற் கரும்போ ரஃதிசைக்கிலெ
னென்று யின்னல்’ என்பது, ‘என்னற் குறும்போர்செயவெய்தின மெ
ன்று யின்னல்’ எனக் காணப்படுகின்றது. குருக்கினென்னற் குறும்
போரை யாழும் செயவக்தேமே என்கின்ற இன்னல் எனப்பொருள்
கொள்ளுமிடத்துப் பொருத்தமுடையமயிற் யின்னையதே இயைபு
டைத்து.

ஸ்த

குலரிது ஸ்லியீது சொற்றம் தற்ற நன்ற
கலைது புவன மூன்றி மூயக மூண்ண தன்றே
வலமிதில் வுலகங் தாங்கு வண்ணமீ தென்னே தின்னமை
யலமரச் செய்யலாமோ வறிக்கிருக் தயங்கு ஊர்போல்.

என்னும் என-ம் செய்யுளில், ‘கலமிது புவன மூன்றி மூயக மூண்ண
தன்றே எப்பது, ‘நலமிது புவன மூன்றி மூயகமீது சின்றேன்’
எனக்காணப்படுகின்றது. மூன்னும் யின்னும் ‘ஈது’ ‘ஈது’ எனக்
கறி இடையில் ‘உன்னதன்றே’ எனக் கூறல் பொருத்தமின்னம
மிற் யின்னையதே பொருத்தமுடைத்து. ‘வலமிது’ எனபதற்கு ‘யின்
ரேன்’ என்பதும் இயைபுடைத்தாதல் காணக.

அரசியற்படலம்.

என்று எரின் னன பன்னி யின் ன ஜோ
டொன்று னானுணர் வேது முந்திலா
ணின்று எக்கிலை கோக்கி நிதிசால்
வன்றுண் மால்வஞர யன்ன மாருதி.

டிடை

செந்தமிழ்.

என்னும் கள-ம் செய்யுளில், ‘ஈன்று எங்கிலை நோக்கி நிதிசால்’ என் பது ‘ஈன்றுளைத் தனிநெடிதுதேற்றியே’ எனக் காணப்படுகின்றது. புலம்பியோஸரத் தேற்றல் வழக்காதலாலும், வான்மீகராமாயனத் திதும் தாரையை அனுமன் பலவாறு தேற்றியதாகக் கூறியிருத்த வாழும் பின்னையதே பொருத்தமுடைத்து. வான்மீக ராமாயனத் திற் பலவாறு தேற்றியதாகக் கூறியிருத்தலாற்றுன் இக்கும் கம்பர் ‘நெடிதுதேற்றியே’ என்றார்.

ஸ்தி

அப்போ தேயரு ஸின்ற வண்ண ரும்
மெய்ப்போர் மாருதி தன்னை வீர்க்
இப்போ தேகொண ஸின்ற செய்வினைக்
கொப்பா மியாவையு மெந்ற னர்த்தலும்.

என்னும் உங்ம் செய்யுளில், ‘அப்போதே யருணின்ற வண்ணலும்’ என்பது ‘அப்போதே யருளன்னல் பின்னரும்’ எனக்காணப்படுகின்றது. ‘இலக்குவளை முடிகுட்டுமா ராகுறிப் பின் அனுமனை அதற்குரிப் படகரணங்களைக் கொண்டுவருமா ற கட்டளையிட்டான்’ என்றலை பொருத்த முடைத்தாதலிற் பின்னையதே இயைபுடைத்து. ‘அருணின்ற வண்ணல்’ என்பதற்கு இலக்குவனைனப் பொருள்கு ற வருருளார். அதற்கு ‘அருணின்ற’ என்னும் அடை இயையின்று தல்காண்க.

ஸ்தி

ஆக்கமுக் கேடுக் தாஞ்செ யறத்தொடி பாவ மாய
போக்கிவே றன்னமை தேருர் பொருவரும் புலமை துலோர்
தாக்கின வொன்றே டொஞ்ற தருக்குத்துஞ் செருவிற் நக்கோய்
பாக்கிய மன்றி மற்றும் பாவத்தைப் பற்ற லாமோ.

என்னும் நகு-ம் செய்யுளில், ‘பாக்கியமன்றி மற்றும் பாவத்தைப் பற்றலாமோ’ என்பது ‘பாக்கியங்கெடுத்துச் சூழும் பாவத்தைப்பற்றலாமோ’ எனக்காணப்படுகின்றது. ‘செருவில்’ என்பதற்கு ‘கெடுத்துச்சூழும்’ என்னும் வினைகளியைபுடைமையிற் பின்னையதே பெருத்தமுடைத்து. முன்னைய பாடத்தின்படி ‘செருவில்’ என்பதற்கு இயைபாள முடிபின்னமை காண்க.

கீடு

ஆழியா னையை கூற வாணையீ தாயி ன்.தே
வாழியான் புரிவ னென்று வணங்கி மாருதியும் போனுன்
குழிமா வியாணை யன்ன தம்பியுங் தானுக் தொல்லை
கூழிளா யகனும் வேலேரே ருயர்தடக் குன்ற முற்றூர்.

என்னும் கீக-ம் செய்யுளில், ‘தம்பியுங் தானுங் தொல்லை’ என்பது
‘தம்பியோடெழுந்து தொல்லை’ எனக் காணப்படுகின்றது. ‘தானுங்’
தொல்லை ஊழிநாயகதுமும்’ என்பது பொருள் கொட்டற்குரியதாயிலும்
தொடர்ச்சிக்ரப்பின்றுதலிற் பின்னையதே சிறப்புக்கடத்து. உடனி
கழ்ச்சிக்கிணைய ‘உற்றுங்’ என்னும் பாடமுங் காணப்படுகின்றது.

காரிகாலப்படலம்.

விழையேன் விழைவா னாவுடீமன் வையவினின்
றிஞழையே துணர்வே னாவுயின் வையினுற்
பிழையே துயிரோ@பிரிச்தனரா
லுழையே யவரெல் வுழையா ருவரயாம்.

என்னும் கீடு-ம் செய்யுளில், ‘விழையேன் விழைவானவை மேன்னமை
பினின்-றிஞழையே துணர்வே னாவுயின் வையினுல்’ என்பது, ‘விழை
தோய் முக்காள் விழைவென் துகிதும்— முனழுதா துணர்வே துயின்
வையினுல்’ எனக் காணப்படுகின்றது. முந்திய பாடத்தின்படி
பொருள் கூறுமிடத்து உழைக்கும் அப்பொருட்கும் இயையின்னமை
காணப்படுதலிற் பின்னையதே பொருத்தமுடைத்து. பிந்திய பா
டத்தின் பொருள் உழைக்கு இயைபுடைத்தாதல் நன்றாகாணப்படு
தல் காணக், நும் என்றது மான்கீன் ஓாக்கி. முந்திய உயிர் சிதை.

கீடு

உறங்கருகு கங்கல்பக வின்றசிலை நீங்கா
தறங்கருது சிக்கைமுனி யங்கணரி னுவிப்
பிறங்கரு செலுங்குதலி படப்பெயர்வில் குன்றி
துறங்கலில் விலக்கலில வின்றவுயர் வேழும்.

என்னும் ஏச-ம் செய்யுளில் ‘உறங்கலில் விலங்கலில் வின்ற’ என்பது
‘உறங்கிய விலங்கறணி வின்ற’ எனக்காணப்படுகின்றது. ‘உறங்கலில்
விலங்கலை’ என்பது பொருட்சிறப்பின்றுதலிற் பின்னையதே சிறப்

புகைத்து. யானைகள் மலைகளிலும் சரிப்பனவாதலின் உறுத்திய விலைகளில் தனித்தீவிட நின்றன என்றார். பெயர்ச்சில் குனறின் என்பதில் இன்னும் உருபு. ‘பெயர்ச்சிலாமல்’ எனவும் பாடம்.

கீட்கிட்டுதெப்படலம்.

பெறல ருந்திருப் பெற்றுத் தி பெருக்

திறங் தொக்கிலன் தீர்க்கையிட் நீர்க்கால

ஏறம் நாதன் என்பு கிடக்காம்

மறம் நிக்கிலன் வாழ்வின் மயக்கினுன்.

என்னும் உம் செய்யுளில், ‘உதவிப்பொரும்’ என்பது ‘உதவப்பெறும்’ எனக்காணப்படுகின்றது. காமுதவப் பெறுதற்கரிய திருவைப் பெற்றுவைத்துப் பின்பெற்ற தன்மையைப்பிரிவாக்கிலன் என்று உருக்கு மிடத்துப் பொருள் சிறத்தலிற் பின்னையதே பொருத்தமுடைத்து.

போது

மக்கு ரத்தனி மாருதி தன்னெனுடம்

வெங்கி நற்பகை வீரர் விராய்வர

வக்த ரத்தின்வக் தன்னைதன் கோயிலை

பிக்கிரந்து மகன்மக னெய்தினுன்.

என்னும் உன்-ம் செய்யுளில் ‘வெந்திறற் பகையீரர் விரைய்வர’ என்பது, ‘வெந்திறற் கதவீரன் வினாவிடே’ எனக்காணப்படுகின்றது. அனுமதைக் கூடியது வினாவுதற்கேயாதலிற் பின்னையதே பொருத்தமுடைத்தன்க.

இங்கனம்,

சி கணேசையர்,

புன்னுலைக்கட்டுவன்.

நல்லொழுக்கம்.

(தீ: இலக்குமணப்போற்றிகள் மொழிபெயர்த்தது.)
(சங்கம் பக்கத்தோடாகச்.)

ஞானியானவர் நூற்றுக்கணக்கான சந்ததி பரம்பரைக்குப் போதகராயிருக்கிறார். “இன்பவருடைய ஒழுக்கங்கள் கேள்விப் படுகிறபொழுது, மந்தர்கள் தீஷங்யமுடையோராகவும், சல்லமுடையோர் ஸ்திரசித்தமுடையோராகவும் ஆகின்றனர்” என்று சினர்க்கு கிண்றனர். இவ்வாறு ஒரு நல்ல மனிதன் நடந்த நடக்கையானது அவற்றுடைய பின்னேருக்கெல்லாம் சவாதினத்திற்கும் நினீர்த்திக்கும் தேரவாக்காக நிகழ்கின்றது.

“நம்குப் பின்னர் வாழ்வோர்களின் கருத்தில் வசிப்பதே, மரணமின்றமயாகின்றது.”

நல்ல மனிதர்கள் மொழிந்த பொன்போன்ற மொழிகளும் அவர்கள் ஸ்தாபித்த சிதர்சனங்களும் எப்பொழுதும்சிலைக்கின்றன. அவைகள் அவர்களுடைய பின்னேரின் சிக்தனைகளிலும் கருத்திலும் புகுந்து இப்பிறவி மர்க்கத்தில் அவர்களுக்கு உதவி செய்து மரண சமயத்தில் அவர்களுக்கு அடிக்கடி ஆறாதல் செய்கின்றன. சிறைச்சாலையில் இரங்த ஹென்றி மார்ட்டன் சொன்னாவாறு:—“மிகவும் துக்கமும் மிகவும் துண்பமுமான மரணமானது நல்லொழுக்கத்தில் செலவு செய்யப்பட்ட வாழ்நாளின் ஞாபகத்துடன் ஒத்துப்பார்க்கையில் ஒன்றுமில்லாததாகவிருக்கிறது.”

நான்காவது அதிகாரம்.

வேலை.

“ஆகையால் எழுந்திரு, செய்தகொண்டேயிரு. இறைவன் உண்ணுடன் இருப்பார்”—கிரானிகில்ஸ்.

“நீ எப்பொழுதும் வசிக்கிறதாக சினைத்து வேலை செய். இப்பொழுதே சாக்ரதாக சினைத்து வணக்கஞ் செய்”:—பதினைங்காம் அபி.

“பாக்கியம்பெற்ற வேலையே! நீ எப்பொழுதாவது கடவுளின் சாபமாக இருப்பின், அவருடைய அனுக்கிரகந்தான் யாது?—ஜெ. பி. செல்க்கர்க்.

“ஒவ்வொரு மனிதனும் பிரவிர்த்தி செய்யட்டும். தன்னுடைய சபாவத்துக்குத்தக்க உயர்ந்த வேலையில் பிரவிர்த்தி செய்து தன்னும் கடியவனா செய்ததால்லாய் திருப்தியிட்டன். சாகட்டும்”—விட்னி. ஸ்மித்.

வேலை செய்தலானது அனுஷ்டான சித்தமான ஒழுக்கத்தைக் கற்பிப்பதிற் சிறந்ததாயிருக்கின்றது. அது பணிவையும் பள அடக்கத்தையும், கவனத்தையும், உழைப்பையும், விடாழுபற்சியையும் பெறும்படி, பழக்குகின்றது. ஒரு மனிதனுக்கு அவனுடைய விசேஷமான தொழிலிற் சிறப்பையும், காமர்த்தியத்தையும் கொடுக்கின்றது. சாதாரண உலக காரியங்களை உடத்துவதில் தகுதியையும் சாதுர்யத்தையும் கொடுக்கின்றது.

வேலை செய்தலானது மனிதர்களையும் ஜாதியாரையும் மேல் கடத்துகிற அழியாத சட்ட விதியாகி, அம்முடைய வாழ்க்கைக்குப் பிரமாணமாக இருக்கின்றது. மனிதருட் பெரும்பாலார் ஜீவனம் செய்தும்பொருட்டு அவசியமாய்த் தங்கள் கைகளால் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய முறையைப்படி அவர்கள் அனுபவிக்க விரும்பினால் ஏதாவது ஒரு விதத்தில் எல்லாரும் வேலைசெய்யவேண்டும்.

உழைப்பானது பாரமாகவும் தன்டளையாகவும் இருக்கலாம். ஆனால் அது கண்ணியமாகவும் மகிழையாகவுமிருக்கின்றது. அஃநின்றி ஒன்றும் முடியாது. மனிதனிடத்திலுள்ள பெருமையில் வாம் உழைப்பின் வழியே உண்டாகின்றது. நாகரீகமும் அதின் பயனாக இருக்கின்றது. உழைப்பு எடுப்புப்போனால், ஆதாம் உடைய சந்ததியார் உடனே சங்பார்க்கத்தை இழந்துவிடுவார்.

மனிதனுக்கு நிர்ப்பாக்கியமாயுள்ளது சோம்பலோன்றி உழைப்பன்று. சோம்பலானது மனிதர்களின் தைரியத்தையும் ஜாதியாரின் தைரியத்தையும் தின்றா, இரும்பைத் துருஞாசமாக்குகிறதுபோல, அவர்களை ஈசப்படுத்துகின்றது. அலைக்லான்டர் என்பவர் பாரசீகரை ஜெயித்து அவர்களுடைய கடை உடைகளைக் கவனிக்கும் படியரன சந்தர்ப்பம் வாய்த்தெபாழுது காமளின்பா ஒழுக்கத்தையிட அதிக இழிவானதாவது உழைப்புள்ள ஜீவனத்தையிட மிகவும்

கெளரவுமானதாவது வேறொன்றிருக்கக் கூடுமானால்து அவர்கள் அறிந்தாகத் தோற்றலில்லையென்று அபிப்பிராயப்பட்டனர். ‘செவரங்க’ சக்கரவர்த்தி, ‘யார்க்’ பட்டனங்கிற்கு ‘கிராமபியங்க்’ அடிவரத்தினின்றும் தொட்டிற்பல்லக்கிற கொண்டுபோகப்பட்டு அங்கே மரணப்படுக்கையிற் கிடக்கையில் “நாம் வேலை செய்யவேண்டும்” என்பது அவருடைய அந்தியமான உபதேச பொழுதியாயிருந்து ரேமன் சேனுதிபதிகளின் அதிகாரத்தைக் காத்து விசாலப்படுத்தி யது இடையீழுத் முயற்சியன்றி வேறொன்றுமில்லை.

விவசாய ஜீவனத்தின் சாதாரண கைத்தொழில்கள் மிகவுமுயச்வற்ற நாரீகமான கொரவுத்துடன் சமத்துவமாய் இன்ற காலத்திலுள்ள, இத்தாலியா தேசத்தின் பூர்வீக ஜனசங்க ஸ்திதியை விவரிக்கையில், வெற்றி பெற்ற வீராதிபர்களும் வீரர்களும், உழவு செய்தற்குத் திருப்புதியுடன் திரும்பினர் என்று பினினி என்பவர் பேசுகிறார். அங்காலத்திற் சேனுவிரச்களும் தங்கள் கைகளால் நிலத்தை உழு அங்கிலமானது, வாகைக்குட்பெற்று வெற்றியற்ற உழவர்களால் கடத்தப்பட்ட கொழுவின் கீழ்ச் செழித்திருந்தது. என்னால் விதமான தொழில்களிலும் அடினாகன் பெரிதும் கியலிக்கப்பெற்ற இன்னரே, வேலை செய்வதானது, கன்யம் பெருது திழிவுற்றதாய் மதிக்கப்படலாயிற்று. சோம்பதும், சுகபோகமுக், ரோம் தேசத்து அரசாங்க வகுப்பினர்க்குள் இலக்ஷணமாக ஏற்படுவே, ஏறக்குறைய ப விளாவில் அந்த ராஜ்ஜியத்தின் அழிவானது அவசியமாயிற்று.

நாம் மிகவும் ஜாக்கிரஹதியுடன் காத் துக்கொள்ளவேண்டிய கெட்ட சுபாவத்தில் சோம்பதுக்கு மிஞ்சினது வேறொன்றுமில்லையென்னவாம். உலகத்தில் அநேக தேசம்களுக்கு யாத்திரை செய்திருக்க, ஓர் புத்திசாலியரான அயல் காட்டாளை நோக்கி, நம் ஜாதியரிடம், சர்வ சாதாரணமாய் எல்லாவற்றிலும் அதிகமாய்ப் பொருந்திய விசேஷித்தகுணம் யாதென்று கவனித்ததுண்டா என்று, மில்டர் கார்னி’கேட்டபொழுது, சகலமனிதரும் சோம்பலை விரும்புகின்ற அர் என்று கொச்சையான இங்கீலியில் அவன் மதுமொழி சொன்னுன். அச்சோம்பவானது கொடுக்கோள் மன்னருக்கும் கொடிய ஜனங்களுக்கும் ஒத்தில்லட்சனமாய் விகழ்கின்றது. உழைப்பின்

ஈதியதன்திப் பிரயாசசப்படாமல் உண்ணாத்தனிப்பது மனிதி ன் இயல்பாக விருக்கின்றது. உள்ளபடியே இவ்விருப்பமானது எக்கும் வியாபித்திருந்தால் அது ஜன சமூகங்களில் வியாபித்துக் கொடுக்காதவன்னாம் தடுத்தற்கு இரராஜாங்க முறைக்கொன்று, ஆதியில் உண்டாக்கப்பட்டதென்று ‘தேம்ஸ் மில்’ என்பவர் விவரித்திருக்கிறார்.

சோம்பலானது ஒவ்வொரு மனிதனையும் இழிவுபடுத்துவது போல ஓர் ஜாதியாரையும் ஒருங்கே கீழ்மைப்படுத்துகின்றது. சோம்பேறிகள் உலகத்தில் இதுவரை பெருமையடைந்ததுமில்லை. இனியடைவதுமின்று. சோம்பேறிகள் ஒரு குண்றின்மீது ஒருங்காலும் ஏறினதுமில்லை. நிக்கத்தக்க கஷ்டத்தை ஜெயித்ததுமில்லை. சோம்பேறிகள் எப்பொழுதும் அபஜெயமடைந்தனர். எப்பொழுதும் அபஜெயர் அடைவர். அவர்கள் ஒன்றி தூம் மேற்போகக்கூடாதென்பது பிரக்குதிச்சாவத்தில் தானே அனமந்து கூடகின்றது. அவர்கள் உலகத்திற்குப் பாரமாயும், இடையூறுயும் அருவருப்பாயுமிருந்து எப்பொழுதும் உபயோகமற்றவராய்த் துக்கமும் துண்பழுமுன்னவராய், முறைபாடு செய்ய நிற்பார்.

ஜான்ஸன் சொல்லுகிறபடி, தன்னைத்திஹரவிலிருந்துஎப்பொழுதும், தான் ஏழ விரும்புவதற்கு இரண்டுமாரி கேரத்துக்கு முன் வரே எழுப்பியது ‘பர்டன்’ என்பவருடைய நூலாம். அப்பர்ட்டன் என்பவர், தக்கத்திற்குக் காரணங்கள் முக்கியமாய் சோம்பலைப் பொறுத்துண்டாகின்றனவென்று தம்முடைய விசேஷமும் வினே தமுமான புத்தகத்தில் விவரித்திருக்கிறார். அவர் சொல்லுமாறு— “சோம்பலான து டடலுக்கும் மனதிற்கும், விஷமும்; துன்னார்க கத்திற்குச் செல்லியும், சகல தீவைகளுக்கும் தாயும், சப்தமகா பாத கங்களில் ஒன்றும், பிசாசினுக்குத் திண்டு, தலையைன, மெத்தையுமாக இருக்கின்றது. ஓர் சோம்பதுன்ன நாயே சொறி சிரங்கை யடையுமாயின், சோம்பதுன்ன மனிதன் எவ்வாறு தப்பிக்கொள்வான்? உடற் சோம்பலையும், மனச்சோம்பல் மிகுதியும் கெட்டது. உபயோகப் படுத்தாத யுக்தியானது நோய் ஆகின்றது. ஆத்மாயினுக்குத் திருவம், நட்டுவா ரொட்டியும் நரகமயமுமாகின்றது. கட்டுக்கிடையான குட்டத்தில், புழுக்களும் கெட்டபடர்கொடிகளும் மிகுவது போன்று சோம்பேறியிடம் தீவையும் கெடுத்து முன்ன சிளைவுகள் உண், டாகி ஆத்மநற்போத்தகை கெடுத்துவிடுகின்றன.”

(இன்னும் வரும்)



[“செந்தமிழ்”ப் பத்திரிகையராஜ் விளக்கிவரும், இதுவைம் தானாகித்வரதுமாகிய பீ. ரா. இராகவையங்காரவர்கள், கன்றியில் திரு என்றும் விஷயமாகத் தாம்பரத்தீய சில அகவல்களை அவற்றின் பொருட்குறிப்புடன் எழுதி, அன்புடன் எனக்கு அனுப்பியுள்ளார்கள். அப்பாடல்களைப் படிப்போர், அவற்றின் சொன்னையும் தொட்டையும் பொருணையங்களால் பெரிதும் வியப்பும் உவப்பும் அடையாதிரார். அப்பாடல்களின் சொற்செறிவைகளைக்கிண் அவை ஆனஞ்சேர்வாக்கை யொப்ப அமைக்குவேண்டு கூறத்தக்கனவாயிலும், பொருட்பொலிவை நோக்கும்போது, இத்தகைய பாடல்களே அருங்கையென்றும்படி ஒன்றிக்கைநன. இவ்வாறு சொற்செறிவுடன் பொருட்பொலிவும் பெற்ற விளக்கும் பாடல்களே அறிஞர்களால் விரும்பிச் சுலவக்கத்தக்கவையென்பது சொல்லவேண்டா. ஐயக்காரவர்கள் அனுப்பியவற்றில், இடமின்னையெற்றி, இம்முறை இரண்டு பாடல்களே அவற்றின் குறிப்புரையுடன் வெளியிடப்பட்டன; ஏனையைவதுடுத்துவரும் பகுதிகளில் வெளியிடப்பட்டதும்-பத்திரிகையிற்]

- (க.) ஆரவருந்தலண் சேர வழங்கலன்
வைக லீட்டிய பெய்கல வெறுக்கை
மாந்தி மகிழ்ச்சியு மீந்து புகழ்ச்சியு
மெப்த துரிய பொய்சில் சிமூலோர்
- இ. வேற்றுப்பிற ரெப்பது தேற்றத் தெளிவாக
அன்னவ ருடையன தன்னவாப் பேணிக
காக்கும் பருவரன் மீக்கொள ஸன்றியு
மீயா திவறும் பேயாம் பதா
மிவனைப் பல்லோர் தவநனி கழற
- க. மிகழ்வரை பொறுத்தனிற் புகழ்பெற பொறையுங்
தனுஅ தின்மையி துனுஅது தன்பா
விரப்போர்க் கில்லெனுங் கரப்போம் வாய்மையு

- பிள்ளையிய துதுவும் வள்ளன் மையினார்க்
க்ரும்புகும் ஸல்கலி சிரமப்பை யீகையுஞ்
- க. செற்பொருள் தெடுதெனப்பொறியுறு மின்பெலாக்
துவரத் துறத்தனிற் கவரைக் தடக்க லும்
- வெங்கதம் சிரவிய வங்கதப் பெயரிற்
சான்றேர் வகுத்த வான்ற பஜுவற்
- பாடல் புளைதலி னீடுபெயர் நிறுவலும்
20. பெரிதுடையாணை ஏரிதனிற் ரூடை
பிற்மூனைர்ந்த ஏற்று மாறுகொல்
- நிதியெலாங் தன்கிழப் பொதியும் வச்சையை
யின்திர ரமிழ்துங் தந்தன ருவக்கும்
- பசிப்பினி மருத்துவர் சிசிப்புற முடலுமிர்
- உ. யாவும் பிறங்கென மேவும் வாழ்க்கைய
ரிட்ப்பாடு கோக்காது கடப்பா டாற்றும்
- மாரி வண்ணமப் பாரி யனைய
பெருங்கொடை யாளரோ பொருங்குகினி தாக
- “ஈட்ட மிவறி மிசைவேண்டா வாடவர்
- ங. தொற்ற கிளக்குப் பொறை” மென்த் தேற்றித்
திருத்தகு தெய்வப் பொருத்தபு புலவன்
கோனு அறவைர கொளுத்தவும்
பேனுத பொறப்பதிப் பேசைக்கும் யுலகே.

துறிப்புரை.

க. ஆர் - சிறைய, “ஏதிலாரா” எண்புழிப் போல (திருக்குறங்.)
சேர் - திரை; “சேரேதிரட்சி” (தொலி. க.ரி.) ஆர்சே எண்பன, அருந்தற்
கும் ஷங்கந்தரும் ஏந்த பொருள்கள் நிரம்பவுண்மை விளக்கின்றன.

உ. இவற்றியல்பினான் கைகலுக் துப்த்து மகிழாது ஈட்டியே மலிழ்
வன் எங்க, பெய்கலவெறுக்கை - பெய்யப்பட்ட கலத்தின்கலூன்ஸ் செல்
வம்; கலத்திற் பெய்யப்பட்டுச் சிடத்தலன்றி வேறுபயன்படாமை குறித்
து சிக்கது.

ங.. மாந்துதற்குப் பயன் மலிழ்ச்சி, சுதற்குப் பயன் புகும்; புகும்
இருமைக்குமூறுதியாய அறமென்பர் பரிமேலழகர் (திருக் - கங்க..) வெறுக்
கையை, சுக்கு என இயையும்.

ச. கிழவேர் - பொருட்டு உரிமையுடையோர்; கிழவேரளந்து அவ்வெறுக்கையினை அருக்தலன்வழக்கலன் கிழவேரனுகாகம உணர்த்தி யது.

இ. வேற்றப்பிறர் - இவறுமீயல்பின்று வேறுகிய பிறர்.

க. அன்னவருடையன - அப்பிறகுலடையன.

எ. காக்கும் பகுவரல் - காத்தலால் வருக்குதலன்பம்.

ஏ. சுயாது இவறுவான் மறபிறப்பிற் பேயாவன் என்பது; பிறர்பசி கண்டு மாற்றுமையின் பசித்துண்பமே எய்தும் பிறப்புண்டா மென்க; “சுயாதுவறு, மருளானு மாணுப் பிறப்பு” “பேஸய்ப் பிறப்பிற் பெரும்பசி யும்” எனவருவன் காண்க. பதடி என்பது ஜுப்பிறப்பின் பயனுகிய உன்ஸிடுண்ணம் கோக்கி.

கு. சுழுதல் - இடித்துரைத்தல்.

கா. காக்கும் பகுவான் மீக்கொள வண்றியும், பல்லோகும் பேயாக் பதடியெனச் சுட்டிக்கழறும் இகழ்வுரையும் பொறுத்தலால், புகழ்பெறுகின்ற பொறுத்தம் என்க; “உண்ணுது கோற்பார் பெரியர் பிறர்கொல்லும்-இன்னுச்சொன் கேளுற்பாரிற் பின்” என்பதனால், இகழ்வுரை பொறுத்தல் பெரும்பொறுத்தயாதல் உணர்க.

கக. கூ. தனுஅதின்றையின் என்றது, தானிட்டிய வெறுக்கைக்குரி யோர் வேற்றப்பிறராகத் தெளித்தது கோக்கி. உன்னுது - அவன்தின் கையை விளையாது; “கொடுப்பதாகத் தூப்பதால் மில்லார்க் கடுக்கிய, கோடியுண்டாயினு வில்” என்றார் தேவரும். தன்பால் உன்னுது இரப்போர்க்கு குள்ளன்க. இவறு மியல்பினன், தனதின்றையால் தன்பாலிரப்போர்க்கு இல்லையென்றல், ஒளித்தலில்லாத வாய்மொழியாயிற்று.

கங். இரவுலர் சினைத்தனவெல்லாம் அவர் கருமலே அறிக்கு வழகும் வன்னற்றனம்.

கச. அரும்புகழ் என்றது, பொருள் உடல் உயிர் இயந்தை கல்கிப் பெறுதற்குரிய புகழ். சுகைக்குப் பயன் புகழென்ப: இவன் அப்புகழையே அவர்க்கு கல்கலால், “கிரம்பிய வீசை” எனப்பட்டது.

ககு. செறி பொருள் - மேன்மேற் செறிகின்ற பொருள்.

கக. துவாச் திறத்தல் - முற்றத்துறத்தல். கவர் ஜூக்கு - மனத்தைக் கவர்கின்ற ஜூக்கை வேட்டுக்.

இது

சேந்தமிழ்:

கன. வெங் கதம் விரவிய - வெய்ய வெளுளி கலக்த. அங்கதப் பறு வல் எங்க. சான்டேர் - தொல்ஸாப்பியனர்.

உ. ஆவருக்கலன் சேவழுக்கலன், பொறையும் வாய்மையும் சுகங் யும் ஜந்தக்கலும் நிடுபெயர்ச்சிறவதும் பெரிதுடையானென. உரிதினின் என்றது, இவற்றியல்பினன் தானீட்டிய நிதியெல்லாம் தன்பாலகழ்க்கு புண்டக்கும் ஓரியையுடையையல் எ - று. தானே என்பது, பேதையை முலுகு அறிஞர்பாற் கலத்தவின்றி ஏ - று.

உ. திரியத் தெளிக்க பொருக்கா விதங்கொல்.

உ. வச்சை - உலோபன். தங்கீழ் - உலகின் கீழ்.

உ. இந்திர் - தேவர். தங்கள் உவக்கும் எ - று, தாழுங்கே மகிழாலை உணர்த்தி கிண்றது.

உ. விசிப்புதம் உடல் - கட்டுற்ற உடல்.

உ. யாவும் - பொருண்முதலியன. மேவும் - விரும்பும்.

உ. கடப்பாடு - ஒப்புரவு. சானிடர்ப்புதலைக் கருதாமல்.

உ. பாரி - தமிழ்வள்ளுகளிற் நலைவன்; இவன் ஒரநிவிரூபிய சிறுவி மூல்லைக்கும் பெருக்கேர் கல்கிடோன். ஒருங்கு - ஒருசேர்.

உ. கட. சுட்டம் இவறி - யாம் பிறரின் மிகவீட்டுது மென்று பொருளினசிட்டன் மாத்திரத்தையே விரும்பி. இசை இருக்கம்கும் உறுதி யாய் அறமாகலின், சுகங்கான் அத்தோடு வேண்டல் செய்யாது, சுட்டற் றுன்பத்தையும் காத்தற்றுன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, ‘சிலக்குப் பொறை’ என்றார். தேற்றி - தெளிவித்து.

உ. திருச்சுகு - அறிவாளரெல்லாராஜும் விரும்பப்படுக் கந்தம் கோக்கம் தக்க. பொருத் தடு - ஒப்பு அற்ற.

உ. சேனை - மாறுபாட்டலாத. அறவுரை - தர்மோபதேசம். கொனுத்தவும் - அறிவுறுத்தவும். பேனாது - அவ்வறுவரயினப் போற்றிக் கொள்ளாது.

புலவன் தேற்றி “சுட்டமி.....சிலக்குப் பொறை” என அறவரை கொளுத்தவும், பேதையையுலுகு பேனாது, வச்சையைப்பெருக்கொடையான சோ டொருக்கு பொறுப்பது, அருக்கலன் வழங்கலன் அவன் பொறை யும் வாய்க்கையும் ஜந்தக்கலும் நிடுபெயர் நிறுவதும், பெரிதுடையானெனத் தானே பிறதுவனர்க்க மாறுகொல் என வீளை முடிவுசெய்த.

அருக்கலன் வழங்கலன் என்றும் பெயர்கள், விவகாதினத்தால் கட்டுப்பெயர் மாத்திரமாயாய் நின்றன; “தானே நினையா னுளன்சிவக சாமி யென்பான், வானேற நீண்ட புகழான் சரிதம்” என்பழிப் புகழான் என்பது சொல்லுவான் குறிப்பாக் அவன் என்னுகு கட்டுப்பெயர்மாத்திர வாய் சின்றும் போலுக் கொள்க.

- (a.) தாமஸர யுக்ரதயுங் காமர் பேதாய்
நின்றழி நில்லாய் சென்றழி தருவாய்
கயவர் பெரியர் நயவ ரெனுஅ
தியாக்க ஞும் புகூல் திங்களை யாதலின்
- ஞ. வள்ளியோ ராய தெள்ளியோ ரெல்லாம்
நின்றை வளர்த்தே மன்று மின்புருஅ
ரொப்புர ஏக்காங் நுப்புர வெளிஸ்ப்பல
நின்றை மாற்றி நன்ன ரீட்டிய
மோம்பா தருந்தியுங் கம்பாது வீசியும்
- க. நீகடைக் கணியர் நீகடைக் குழலும்
வறியர் மரைக்கே செறியகிற் போக்கியும்
நிபுலங் தகறு மாபுல் நாமகள்
நகுமிடன் முழுதும் புகவுளை யுய்த்தும்
- நங்சயற நின்னீத் திசைமகட் டழுஷியும்
கஞ. நிடுவாழ் வகப்ப பிடுமா ணவர்பா
லிலைபல வுன்னலி னிலைகிழமு கிலையாற்
பசியட அபங்கிதும் பொசியவு நினைவிடான்
சாத லெய்திது மீத லென்னுன்
துன்ப முழுக்கு யன்மினிற் காப்பன்
- உ. வச்சை மகனென நச்சினை முன்னைப்
பெய்யின் னிகர்த்த கைவன் மையினூர்
பல்லா நலைத்த வொல்லா வசைவெல்லாம்
நனிகெட வயாவுயிர்த் தினிதா
விழி தஞ்சு சதியவன் வழியெஞ்சு மருங்கே.

துறிப்புரை.

- க. காமர் பேதாய் - எல்லாராஜும் விரும்பப்பட்ட பேததயே.
உ. சென்ற உழிதருவாய் - சென்ற திரிவாய்.
ஊ. கயவர் - இழிக்தோர். யெவர் - விரும்பப்பட்டோர்.
- ஞ. யாக்கை சிலையாலையினையும், செல்வதிலையாலையினையும், அறமு
ம்புகழும் சிலைத்தலையும் உணர்க்கே வழங்குவோராதலின் வள்ளியோகைத்
தெள்ளியோர் எனவுகரத்தது.

திடம்:

கேந்தமிழ்.

ச. வளர்த்தே - பெருக்கியே; பொருள்களின் எண்ணீப் பெருக்குதல் குறிப்பு.

ஏ. ஒப்புவிற்காம் துப்பவு - உபகரித்தற்காம் பண்டங்கள். எனைப் பல - எத்தனையோபல.

க. ஓம்பாது அருக்கியும் - காளைக்கென்று பாதுகாவாது உண்டும். கூம்பாது வீசியும் - சுருக்காது கொடுத்தும்.

க.க. நீ கடைக்கண்ணேக்கஞ் செய்யாமையால் ஈசின்ற தலைவாய்நூக்கே திரியும் வறியர்.

க.ட. நீ புலக்கு அகறும்-நி அடி நிங்கும். மா புல நாமகள் - பெருமையுடைய புலமைக்குரிய கலைமகள்.

க.ங. கஞம் இடம் - விளங்கும் இடம். வறியர்க்கும் புலவர்க்கும் யிசுவரிப்பர் என்றபடி.

க.ச. நகச அற - பற்றுள்ளம் அற. சின்சாத்து-சின்னை விடுத்து. இசைமகள் தழுவியும் - கீர்த்தியைப் பொருக்கியும்.

க.கி. நீஇ வாழ்வு உசப்ப - புசுழுடப்பால் கெட்டது வாழ்தலை விரும்புவதே பிடி மாண் அவர் - பெருமையால் மாட்சிமைப்பட்ட அவர்.

க.க. ஆலைபல உண்ணல் - பலவாக அடியுண்டல். சிலை வீழைகிலை - சிலைத்தலை விரும்பினுயில்லை.

க.ஏ. பசி அடுதலால் உயங்கிலும்.

க.அ. சாதல் எய்தினும் - சமாகமமயால் சாவு எய்துமாயிலும். அன்பு அப்பொருள்மேறுள்ள பற்று.

க.ஏ. உச்சை மகன் - உலோபி.

க.க. பெய் விண்-பெட்சின்ற மேகம். முன்னை வண்ணமயினுர் - முந்தாலத்து வள்ளல்கள்.

க.ஏ. அயா உயிர்த்து - வருத்தநீக்க கெடுமுக்க விட்டு.

க.ச. அவன் வழியென்க மருக்கே வீழிதுஞ்சுதி-அவன் சக்ததி குறைகின்றபக்கத்தே இனிதாகக் கண்ணுறவுக்குதி; உலோபிக்குச் சக்ததியில்லையாம் என்பது.

பேராபி! கில்லாய்; உழிதகுவாய்; தீக்கினொயாதலீன் தென்னியோரளை வரும் சின்னை வளர்த்தே இன்புரை; சின்னை மாந்தி எண்ணப்பல வீட்டியும் அருக்கியும் வீசியும் போக்கியும் உய்த்தும் சின்வி ந்து இசைமகட்டமுலியும் கீலவாழுவகப்ப; அவர்பால் அலையுண்ணல்லை நீ தலைவினையிலை; வச்சைமகன் விடான் எண்ணான் காப்பனென ஈசினையாய். முன்னை வண்ணமயினுர் அசைத்த அசைவெலாம் கெட அவன் வழியென்ஸமருக்கே இனிதா வீழி துஞ்சுதி என்க.

சாதுரியவசனங்கள்.

—:0:—

முற்காலத்தும் பிற்காலத்துமிருந்த தமிழ்ப்புலவர்கள், இரபுக்கள்முன் பும் பிறர்முன்பும், அவ்வப்போது பாட்டாகவன்றிப் பேச்சாகக் கூறியவற்றில், எந்தெனினோ வினோதவர்த்தைகள் உண்டு. அவற்றில், பழைய புலவர்கள் கூறிய சாதுரியவசனங்கள் இப்போது வழக்கிலருகியிட்டன வாடி தும், பிற்காலத்தவர் சமயோசிதமாகக் கூறிய தொடர்மொழிகள் அங்கங்கே சிலர்பலர்வாய்க் கேட்கப்படுகின்றன. அவற்றை, இறந்து போகாது சேமித்துவைத்தல் நமக்கே இன்பமளிப்பதோடு அவர்கள் பாடல்களைப் போற்றுத்துக் கொப்பாகும். இச்சாதுரியவசனங்களிலுள்ள விபப்பெல்லாம், புலவர்கள் தினத்து வைத்துச் சொல்லாது, அவ்வப்போது சமயோசிதமாக உடலுக்குடனே கூறிவந்தமை தான் என்பது பலருமறிவர். அத்தகைய சக்தி நம்மால் என்றும் போற்றத்தக்க தன்மே. ஆதலால், இவ்விஷயம்பற்றி யான் தெரிந்தலைகளைக் கூடியவரை சரித்திரிக்குறிப்புடன் வெளிபிட்டுவரக் கருதியுள்ளேன். வளைச்செந்த மிழறிஞர்களும் கொச்சையின்றி நல்லவித்வான்கள் வழக்கியனினோத வார்த்தைகளைத் திரட்டியலுப்புவார்களாயின் பெரிதும் நலமாகும். இப்போது சிலவற்றைக் கிடே தருகின்றேன்.

க. எட்டய புரத்திலிருந்த சடிகை முத்துப்புலவர், தம்மீன்விதிவசத்தின் பொருட்டுச் சுடைவிலிருந்து வேண்டிய பண்டங்களை வரங்கிச் சமந்த கொண்டு விடுனோக்கி வரும்போது, அவ்வூர் மகாராஜா வெளிப்புலாச் செல்கையில் புலவரை அக்கோலத்துடன் கண்டு “என்னவிசேடம்” என்று கேட்ப, புலவர் “தலைவிதிவசம் என்றனர். இவ்விடைத்தக்கற்று, இவ்வாறு சமப்பது தலைவிதி வசம் எனவும், இப்பண்டங்கள் தலைவிதிவசத்துக்காக எனவும் பொருந்தக்கூடிய கான்கள். இவ்வார்த்தை ம் நாட்டிற் பலருமறிந்தகாயிதும் அறியாத சிலர் பொருட்டு எழுதப்பட்டது.

ஏ. இராசபாளையத்திலிருந்த சங்கரமூர்த்திக்கவிராயர் கண்ணி வாடியிற் சென்றிருக்கும்போது, ஒருங்கடையைக் கவிழ்த்து அதன்

மேல் விளக்கலவத்துப் படித்துக்கொண்டிருக்குங்காலையில், அக்கண்ணிவாடி ஜமீந்தார் மனையாண்டியப்பயாடு அவர்கள், அவரைக் காணவேண்டி அவர் விட்டுள் நழைந்து புலவரை நோக்கி “இஃதெண்டு கூடையினக்கு” என்றார். அதற்குப் புலவர், “தங்களாண்மீண் பிலே தங்களுக்கு முன் ஒரு குத்துயினக்கு வைக்கப்பட்டிருக்கும்; என் விட்டில் நான் ஒரு கூடை விளக்கு வைத்திருக்கிறேன்” என்றார். உடனே ஜமீந்தாரவர்கள் வியந்து ஒரு குத்துயினக்கைக்கொண் டுவந்து வைக்கும்படி உத்தரவு செய்தார்கள்.

ந. கடினக முத்துப்புலவரது அந்தியகாலத்தே, பரலை அழுகுத்துணியால் நனைத்து மகள் அவர்வாழித் திழிய, அப்பால் நாற்றம் பெற்றமையால் உட்கொள்ளாது வெளியிடும்படி யாசிற்று. அப்போது, மகள், புலவர்க்கு மரணக்குறியாகப் பால் கசக்கிறது போதும் என்றகருதி, “பால் கசக்கிறதோ” என்று புலவரைக்கேட்க, பாலுங் கசக்கலில்லை துணியுங்கசக்கவில்லை” என்றனராம். இன் அவர் புத்திரர் எங்களை விட்டுப் போகிறீர்களே பென்று வருந்த, புலவர் “ஓனேர் அப்பன் போனுலென்ன, உங்கட்கு எட்டப்பளிருக்கும் போது” என்றனராம். புலவர், அந்திய சிலையிலேயே இவ்வழகிய வார்த்தைகளைக் கூறினரென்றால், வாழ்த்த காலத்தில் வழக்கிய வசனங்கள் எத்தனையாதல் வேண்டும்!

ஈ. சேதுபதி தமிழரில் வித்வானுகிய சர்க்கரைப்புலவர் சவ்வாதுப்புலவர்களது கலித்திறமைகளைக் கேட்டுக் கணித்துவரும் போது, சர்க்கரைப்புலவர் பாட்டை அரசன் சிறிது மெச்சிக்கூற, அது கேட்ட சவ்வாதுப்புலவர் விடோதயாக “சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்டமட்டும்” என்றனராம்.

இ. எட்டப்புரத்தில் கல்விபறிவொழுக்கங்களால் மேன்மை பெற்று சிளங்கிய சமாதிமகாராஜா அவர்களிடம் பிரசித்த வித்வா ஞாருவர் இருந்தனர். அவ்வரசனும் வித்வானும் நின்றுகொண்டே அற்புதமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, அரசர் கெடுகேரம் நிற்பதற்கிணந் வித்வான் வேலைக்கார ஞாருவனீனப்பார்த்து, “அப்பா! கம்பளரத்னாம் உட்காருதற்கு ரத்னகம்பளமோன்ற கொண்டுவா”

என்றனராம். (எட்டயபுர அரசர் கம்பளவும் மிசநாயகராதலின் கம்-
பளரத்னமென்பது கம்பள குலத்தாருள்ளே சிரேஷ்டமானவர்
என்பது பயக்கும்) அப்போது, ஒருவன் துடைப்பங்கொண்டு தறை
யைப்பெற்றுக்கூட தொடர்க்கவும் “அடே! நம் வித்வான் வாயிலிருந்து
இப்போது உதிர்ந்த முத்துக்கள் சிதறுண்டு கிடக்கும் இடமிது;
பெருக்காதே” என்று அரசர் புகழ்ந்தன ரென்பார்.

க. ஒரு தமிழரான் படிப்பேயின்றிப் பிழைத்தும்பச் சில
பாட்டுக்களை முடிடாது கொண்டு, நல்ல புலவர் சிலர் கடியிருந்த
விடத்து அவற்றை அவர்க்குக் காட்டினர். அவர்கள் தமிழரானிய
ல்லை நன்கறிந்தவராதலால், அவர்க் குப் புகழ்ச்சியாகவும், அறிஞர்
க்கு இசழ்ச்சியாகவும் தோன்றும்படி, “சாமிபாடும் பாடல்களைல்
லா மருள்வாக்கு; அழுககற்றவர்கள்; அதனேடு நல்ல வித்வான்; ஆன
ந்த முண்டாகச் கேட்பானேன்? தமிழ்ப்பாஷையையே எழுத்தெண்
ணிப்படிப்பவர்க்கு இவை இயல்புதானே” என்றனராம். இவ்வாக்க
கியத்தில்—மருள்வாக்கு, அழுக்காறு, அவித்வான், ஆனந்தக்குற்றம்,
என்றும்பொருள்களும் “தொல்காப்பியத்தை எழுத்தெண்ணிப்படி
த்த “சுவாமிநாததேசிகர்” என்பதுபோல எழுத்தெண்ணிப்படி தலை
யீர்பொருளும், விரைவிற்படிக்கு மாற்றவின்றி எழுத்துக்கூட்டிப்
படித்தல் என்ற இழி பொருளும் பயத்தல் காண்க.

ஏ. ஒத்துமலை ஜமீந்தாரவர்களாகிய, இருத்தாலயபாண்டிய
வைர்கள் வண்டானமுத்துக்காமி ஐயர் என்னும் ஒரு புலவருக்கு
ஒரு நாற ரூபா கொடுப்பதாக ஒரு சமயம் வாக்களித்திருந்தனர்.
புலவர் அதனைப் பெறவேண்டி அரசனிடஞ் சென்று, “அரசே!
“நானுறு ரூபாகொடுக்கிடுறௌ என்று உத்தரவாயிற்றே, கொடுத்த
ரூள்க” என்றனர்; ஜமீந்தார் “நான் அங்கும் சொல்லவில்லையே”
யென்றனர். பின்பு அப்புலவர் “முன்னாறு ரூபாகொடுக்கிடுறேனௌன்
று சொல்லவில்லையோ” என்று கேட்டனர். அங்குமுங் கூற
வில்லை யென்று ஜமீந்தார் கூறினர். புலவர் “இருநாறு ரூபா கொடுக்
கிடுறேனௌன் தூ தீருவளத்து மறந்துவிட்டதோ” என்ற
னர். ஜமீந்தார் உடனே அவர் கூறிய கருத்தைக்கண்டு வியந்து
நானுறு ரூபாவினையுமே புலவர்க்குக் கொடுத்துப்பினர் என்

பர். னான் நூறு எண்ணும், மூன் நூறாண்ணும், இரு நூறு எண்ணும் பிரித்துப்பொருள்கொள்ள விண்ணமை காண்க.

அ. கந்தபுராணச்சருக்கம்பாடிய தருமபுரதுச் சம்பந்த சரலையத்தம்பிராணவர்கள், மைசூர்சென்று அவ்வரசனைக்கான நேர்த்து. தம்பிரான் மிகவும் கருப்புகிறமுடையவராயிருந்தமையால் மைசூர் அரசர் அவ்வரப்பார்த்தபோது “இவர் அண்டங்காக்கைக் குப்பிறந்தவரோ” என்று பரிகாசமாக்குற, தம்பிரான் “அண்டங்காக்கைக்குப் பிறந்தவன் நான்ல்லன், தாங்களே” என்று கூறினார். சமைப்போர்களும் அரசனும் தம்பிரானை வியக்கு புகழ்ந்தனராம்.

ஆ. கல்போது ஜமீனில் புலவராயிருந்த பெரிய தம்பியாசா நியென்னுங் தட்டாபொருவரும் அந்த ஜமீன்தானுதிபதியான வேளாள ரொகுவரும் மழைப்பெட்டோய்க்க சமயத்தில் புன்செய்ப்பக்கத் தே சேர்த்துசென்றபோது, ஒரு தட்டாரப்பூச்சி அதன் குஞ்சதன் பறந்து செல்லுதலைக் கண்ட தானுபதிப்பின்னை கூடவரும் ஆசாரி யை நோக்கி “அதோ தட்டான் பறக்கிறேன் கானும்” என்று பரிகாசமாகக் கூற, “அதனுடன் பின்னொயும் கூடப்பறப்பது கானும்” என்று பின்னொயை ஆசாரிப்புலவர் பரிகாசமாகக் கூறினராம்.

இ0. திருவாவடுதுறை ஆதினத்துச் சின்னப்பண்டாரசந்திதிகளாயிருந்த நமகிலாய்கேகிச்சவாயிகளைத் தேவகோட்டை வித்வான் வண்ணெறுங்கூச்செட்டியார் கண்ணுதிரிசிக்கும்போது, செட்டியாரது கல்வித்திறமையைப்பற்றிப், பண்டாரசந்திதிகள் புகழ்ந்துகூற, செட்டியார் “நான் சங்கிதானத்துங்குக் குறைப்படித்திருந்தரலும் கூடப்படித்தவன் என்பதுபற்றிச்சுருத்தானத்தில் இவ்வாறு அறுளியது” என்றார். சின்னச்சங்கிதானமும், செட்டியாரும் மகாஹித்வான் மீனுட்சிக்கரம்பின்ஜோயவர்களிடத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் வொன்பது அறியத்தக்கது.

(இன்னும் வரும்.)

மு. ரா. அருணசலக்கவிராயர்.

புத்தகக்குறிப்பு.

—
—
—

போந்தாற்றுப்படைப்போருள் விளக்கம்:— இவ்வாண்டில், பி. ஏ.—வகுப்புப்பாடங்களில் ஒன்றுகிய பொருளாற்றுப்படை நச்சினூர்க்கிளிய நூரை பற்றி, மேற்குறித்ததலைப் பெயருடன் வெளியிடப்பட்டது ஆராய்ச்சியுரை என்று பார்வைக்கு வந்துள்ளது. இதனை ஈழதியவர்கள்—சென்னைக் கிறிஸ்துவகலாசாலைத் தமிழ்ப் பண்டிகர்களாகிய பூஷி. உ. வே: கா. பூஷி.கோபாலாசார்யாவர்களும் பூஷிமகாலேவமுதலியாவர்களுமே. பழையபாடங்களில் ஒன்றுகிய அவ்வாற்றுப்படையின் பொருளும் அருங்கருத்துக்களும் பிறவிசேடங்களும் மாணுக்கர் எளிதில் உணர்த்துகிறார்கள் வேண்டி. இவ்வாறாய்ச்சி வெளியிடப்பட்டிருக்கிறது. சுந்தக்துச் சான்றேர்ப்பதுவல்களில் இயற்கைவருணானைகளும் ஆழ்ந்தஅரிய கருத்துக்களும் சரித்திரவாராய்ச்சிக்குரிய குறிப்புக்களும் பிறவும் கிரம்பவண்டாயிலும், அவற்றின் பழையநடையினிடர்ப்பாட்டால் அறிஞர்களும் அதனை அறிந்து கலைப்பதற்குமையாகின்றது. ஆயின், மாணவர்க்கு அஃது எவ்வளவு சிரமமாம்! ஆதலால், அத்தகைய நூல்களில் அவர்கட்டுப் பரிசயமும் சுலைபழுண்டாக்குதற்கு, இவ்வாறாய்ச்சியுரைபோன்ற கருவிகள் இன்றியபையாதனவேயாகும். இவ்வுபகாரத்தைச் செய்துத ஸிய ஆசாரியரவர்கட்டு; முதலியாரவர்கட்டும் தமிழகமும் முக்கிய மாக மாணவரும் பெரிதால் கடமைப்பட்டுளர்கள். இவர்கள், அவ்வாற்றுப்படையில் அமைத்தள்ள விசேடங்களையெல்லாம், பலவருப் புக்களாகப்பிரித்துக்கூறியும் நூல்சிரியர் உரையாசிரியர்களைப்பற்றி ஆராய்ச்சிக்கொட்டும் இனிமையுமெளிமையும்வாய்ந்த அழியை கடைசில் விளக்கியிருக்கிறார்கள். இந்நுலை மாணுக்கர்களும் பிறநும் பெற்றுப்படித்தல் இன்றியபையாததென்று யான்வற்புறுத்தல் மிகையையாம். இதன் விளை அனுநே.

காசிமாகாத்தியம்:—இப்பெயர்கொண்ட சிறுவசன் நூலொன்று பூஷி. வ. ச. கெங்கல்வராயினீ. M. A. அவர்களால் மலையாளபாலை யனின்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளநாட்டில், இற்கைறக்கு 300-ஆண்டுகட்கு மூன் பிரபலகவினாராய் விளக்கிய இராமாதாப: எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பெற்றதும், பிரமோத்தரகாண்டப் பொய்க்களையே கொண்டதுராஜ சிவபுராணம் என்ற மலையாள கிறந்தத்தேக்குள், சிப்லூந்துவஜன் என்றும் அரசன் சரித்திரயாகமே இவ்வசனநூல் என்ற தெரியவருகிறது. வரதுங்கபாண்டிய சிரியற்றிய தமிழ்ப்பிரமோத்தரகாண்டத்திலே அவ்வரசனைப்பற்றிய காதப்பகுதி கணப்படாமையால், காசிமாகாத்தியத்தை நன்கு

வினக்கும் அப்பாகத்தை நம்மால் அறிந்து பயன்படுமாற இது மொழிபெய்க்கப்பட்டதாம். இதனுள் ஆளப்பட்ட வசனங்களை இனிமையும் எனிமையும்கொண்டு சிறகிக்கிறது. இந்நாலிற்கண்ட கதைச்சூருக்கமாவது:—சிம்மள் நீவத்தரசனை சிம்மத்துவசனை பான் புத்திரப்பேறின்றிக் கவல்லற்று, அப்பேறின்மைக்குக் காரணம் தனபளையியுந்தாலும் பூர்வஜன்மத்திற்கெய்த கொடுஞ்செயல் களே யென்றும், எந்தாகை இடையூறன்டாயினும் மனங்களங்களுது காசியாத்திரைசெய்துவரின் அப்பாவாங்க்குதலோடு, புத்திரப்பேறுமுன்டாமல்லற்றும் நாரதபகவானால் அறிந்து, பின், அவ்வாரே தனபளையி பரிவாரங்களுடன் காசிகேருக்கிச்செல்லகயில், சிர்தமலைச்சாரலினிற்று வந்த பலதிருடர்கள் தமதலைவனுடன் வந்து அரசன்பண்டங்களிக் கொள்ளொயிட்டதோடு அவன் மளையையுந்துக்கிக்கொண்டு சென்றுவிட்டனர். அரசன் கடுங்கோபங்கொண்டு அவர்களோடு பெரும்போர்ப்பிரிந்துக் தோல்கியுற்று, அகதியாய்ப் பெரிதும் வருந்தி, “எவ்வாரூபியினும், நாரதமுனிவர் வாக்குப்படி, யிசுவேசாரத் தரிசிப்பேன்” என்று சென்று காசியைடைந்து ஆண்டக்கண்ணீர் சொரிய ஸ்ரீகிருஷ்ணவேசாரத் தரிசித்துக் கோயில்வலம்வருங்கால், முன்பு திருடராற் கவரப்பட்ட தன் மளைகி கங்காநதிப்பக்கத்தே மிக்கிறப்புடன் ஸ்ரீக்குதல் கண்டு திப்பிரகைமகொண்டு சிற்க, கக்காகேதவி அரசன்முன்வக்கு அவன் மளையைக்காட்டிக்கொடுத்து அவன் கையில் ஒப்புவித்தனன்; உடனே சிவப்ராறும் பிரத்தியகூமாகி, “அரசனே! ஓரும் நம்கணத்தலைவருமே திருடராக வந்து உன்மனவறுதியைச் சோதித்தற்கு இவையெல்லாம் செய் தோம என்றநி!” என்று சொல்லியருளி மறைந்தார். அரசன் தன் பார்க்கியங்களோக்கண்டு பரவசனாகி, தன் மளையியுடன் மந்தாகினியில் சிவத்தியானத்துடன் மூழ்குதலும் தங்கள்கரத்து அரமளையில் தாங்கள் சிற்பதுகளோடு, இன்னெதன்பதறியாது பெரும்பிரமை கொன்டான். இவ்வாறு அவன் தன்னகரத்தேயிருந்து, தாலத்துவசன் என்னும் சம்புத்திரையியும் பெற்றுப் பண்ணெடுக்காலம் வழங்கு முடியில் முத்தியுமனடந்தனன்—என்பது. இவற்றின் விரிவான கதாபாகங்களெல்லாம் நூலிலுள் ஸிசேடமாகக் கறப்படுகின்றன; இக் கதையை இனிய கடையில் மொழிபெயர்த்துதயிய பின்னையவர்க்குத் தமிழகமும் முக்கியமாக்குவதற்கும் பெரிதுங்கடமைப்பட்டுள்ளார்கள். இதன் விலை அணு-8.

பத்திராசிரியர்.